

23. AL-MU'MINŪNE (les croyants)



Préhégirienne, révélée après la sourate des "Prophètes". Elle compte 118 versets. Son titre est tiré du premier verset.

Après mention de la vertueuse conduite des croyants, il est décrit, pour méditation, l'évolution de la gestation de l'embryon humain et rappelé certains bienfaits d'Allah.

Il est évoqué ensuite la mission de Noé et fait mention d'un nombre de Prophètes (sans précision) envoyés après lui; puis de la mission de Moïse et Aaron. Jésus et Marie sont cités comme miracles.

Il y a ensuite une évocation du sort des croyants pieux, puis un assez long développement sur l'attitude des mécréants, leur raisonnement et, finalement, sur leur destin et leurs futurs remords.

La sourate se termine sur une invitation à invoquer la miséricorde d'Allah.

*Au nom d'Allah, le Clément,
le Miséricordieux.*

1. Bienheureux seront les croyants

2. qui accomplissent leurs prières avec recueillement et humilité;

3. qui évitent les propos vains;

4. qui s'acquittent de l'aumône légale;

5. qui préservent leur chasteté,

6. n'ayant de rapports charnels qu'avec leurs épouses ou leurs propriétés légitimes; dans ce cas, ils ne sont pas à blâmer

7. – seront transgresseurs ceux qui cherchent [à avoir des rapports] au delà de ce qui est indiqué –,

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ ﴿١﴾

الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ ﴿٢﴾

وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ ﴿٣﴾

وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ ﴿٤﴾

وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِضُونَ ﴿٥﴾

إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ

فَإِنَّهُمْ غَيْرُ مُلْؤِمِينَ ﴿٦﴾

فَمَنْ ابْتَغَىٰ وَرَاءَ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ

الْعَادُونَ ﴿٧﴾

8. qui respectent la confiance placée en eux et tiennent leurs engagements,

9. qui observent [strictement] le rite de la prière [aux heures prescrites.]

10. Ceux-là seront les vrais héritiers.

11. En effet, ils hériteront les hauts lieux du Paradis où ils demeureront pour toujours.

12. Nous avons créé l'homme à partir d'une essence argileuse,

13. Nous l'avons ensuite transformé en goutte séminale déposée dans un réceptacle sûr,

14. puis Nous avons fait de la goutte un caillot adhésif et du caillot un morceau de chair où se développent les os, que Nous avons revêtus de muscles, produisant ainsi une autre création. Béni soit Allah, le Créateur Parfait!

15. Après cela, vous subirez assurément la mort.

16. Puis vous serez ramenés à la vie le Jour de la Résurrection.

17. Nous avons créé au-dessus de vous sept couches célestes. Nous n'étions point inattentif à cette création.

18. Nous avons fait tomber du

وَالَّذِينَ هُمْ لِأَمْتِنَتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ ﴿٨﴾

وَالَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ يُحَافِظُونَ ﴿٩﴾

أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ ﴿١٠﴾

الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ ﴿١١﴾

وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ﴿١٢﴾

ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ﴿١٣﴾

ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظْمًا فَكَسَوْنَا الْعِظْمَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ ﴿١٤﴾ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ ﴿١٥﴾

ثُمَّ إِنَّكُمْ بَعْدَ ذَلِكَ لَمَيِّتُونَ ﴿١٦﴾

ثُمَّ إِنَّكُمْ يَوْمَ الْقِيَامَةِ تُبْعَثُونَ ﴿١٧﴾

وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَائِقَ وَمَا كُنَّا عَنِ الْخَلْقِ غَافِلِينَ ﴿١٨﴾

وَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً يُقَدِّرُ فَأَسْكَنَتْهُ فِي

ciel, en quantité mesurée, une eau que Nous avons maintenue dans la terre; pourtant, Nous avons pouvoir de vous la faire perdre.

19. C'est avec cette eau que Nous avons créé pour vous des palmeraies et des vignobles avec des fruits abondants propres à votre consommation.

20. Et cet arbre qui pousse dans le Sinaï, qui produit de l'huile, condiment apprécié par les gourmets.

21. Vous avez aussi une leçon à méditer au sujet de vos troupeaux. En effet, Nous vous donnons à boire [un lait issu] de leurs entrailles. Ils vous rendent aussi nombre de services et leur chair fait partie de votre nourriture;

22. vous les utilisez comme montures, comme vous utilisez les vaisseaux sur mer.

23. [Rappelle-leur que] Nous avons envoyé Noé à son peuple; il leur a dit: «Ô mon peuple! Adorez Allah, vous n'avez de dieu que Lui. Pourquoi n'êtes-vous pas pieux envers Lui?»

24. Les notables parmi les mécréants de son peuple s'écrièrent: «Ce n'est qu'un simple mortel comme vous, qui cherche à être au-dessus de vous. Si Allah l'avait voulu, Il aurait fait descendre des

الْأَرْضِ وَإِنَّا عَلَىٰ ذَهَابٍ بِهٖ لَقَادِرُونَ ﴿١٨﴾

فَأَنشَأْنَا لَكُمْ بِهٖ جَنَّاتٍ مِّنْ نَّجِيلٍ وَأَعْنَابٍ
لَّكُمْ فِيهَا فَاوَاكِهِ كَثِيرَةٌ وَمِنْهَا تَأْكُلُونَ ﴿١٩﴾

وَشَجَرَةً تَخْرُجُ مِنْ طُورِ سَيْنَاءَ تَنبُتُ
بِالدَّهْنِ وَصَبِغٍ لِّلأَكْلِيَّةِ ﴿٢٠﴾

وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً لِّتُسْقُوا مِنْ مَّا فِي
بُطُونِهَا وَلَكُمْ فِيهَا مَنَافِعُ كَثِيرَةٌ وَمِنْهَا
تَأْكُلُونَ ﴿٢١﴾

وَعَلَيْهَا وَعَلَى الْفَالِكِ لِنُحْمَلُونَ ﴿٢٢﴾

وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ
اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهِ غَيْرُهُ أَفَلَا
تَتَّقُونَ ﴿٢٣﴾

فَقَالَ الْمَلَأُ الَّذِينَ كَفَرُوا مِنْ قَوْمِهِ مَا هَذَا
إِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ يُرِيدُ أَنْ يَتَفَضَّلَ عَلَيْكُمْ وَلَوْ شَاءَ
اللَّهُ لَأَنْزَلَ مَلَائِكَةً مَّا سَمِعْنَا بِهَذَا فِي
ءَابَائِنَا الْأَوَّلِينَ ﴿٢٤﴾

anges-messagers. Nous n'avons jamais entendu pareils discours chez nos ancêtres les plus lointains.»

25. «Ce n'est qu'un homme possédé par les djinns. Laissez-le sous notre surveillance pour un temps.»

26. Noé implora: «Seigneur, apporte-moi Ton secours! Mon peuple me traite d'imposteur.»

27. Nous lui avons alors révélé: «Construis l'Arche sous Nos yeux et selon Notre révélation! Dès que Notre Ordre sera donné et que les trombes [du déluge] se mettront à bouillonner, tu embarqueras dans l'Arche un couple de chaque espèce ainsi que ta famille, excepté ceux dont la condamnation est déjà prononcée. Ne Me supplie pas en faveur des injustes; ils seront engloutis [par les flots].»

28. «Lorsque tu t'installeras dans l'Arche, avec ta compagnie, dis alors: "Louange à Allah qui nous a sauvés des peuples coupables".»

29. Dis: «Seigneur, accueille-moi à bon port, Ton accueil est le meilleur!»

30. Certes, ce sont là des signes indiquant que Nous éprouvons les hommes.

31. Puis Nous avons créé une autre génération après eux.

إِنَّ هُوَ إِلَّا رَجُلٌ بِهِ جِنَّةٌ فَبَرِّضُوهُ إِلَىٰ حَتَّىٰ
حِينَ ۝٢٥

قَالَ رَبِّ انصُرْنِي بِمَا كَذَّبُونِ ۝٢٦

فَأَوْحَيْنَا إِلَيْهِ أَنْ اصْنَعِ الْفُلَ بِأَعْيُنِنَا
وَوَحَيْنَا فَإِذَا جَاءَ أَمْرُنَا وَفَارَ التَّنُورُ فَاسْلُكْ
فِيهَا مِنْ كُلِّ زَوْجَيْنِ آثْنَيْنِ وَأَهْلِكَ إِلَّا
مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ مِنْهُمْ وَلَا تَخْطِبْنِي فِي
الَّذِينَ ظَلَمُوا إِنَّهُمْ مُغْرَقُونَ ۝٢٧

فَإِذَا اسْتَوَيْتَ أَنْتَ وَمَنْ مَعَكَ عَلَى الْفُلِكِ فَقُلْ
الْحَمْدُ لِلَّهِ الَّذِي بَجَّتَنَا مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ ۝٢٨

وَقُلْ رَبِّ انزِلْنِي مُنزلاً مباركاً وأنت خير
المنزليين ۝٢٩

إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ وَإِنْ كُنَّا لَمُبْتَلِينَ ۝٣٠

ثُمَّ أَنشَأْنَا مِنْ بَعْدِهِمْ قَرْنًا آخَرِينَ ۝٣١

32. Nous avons envoyé un Messenger parmi eux, qui leur a dit: «Adorez Allah, vous n'avez d'autre dieu que Lui. Ne seriez-vous pas pieux envers Lui?»

33. Les dignitaires de son peuple, parmi les mécréants qui renient la rencontre de la vie de l'Au-delà et que Nous avons rendus opulents dans la vie d'ici-bas, ont dit: «Ce n'est qu'un simple mortel comme vous, il mange et boit comme vous;

34. si vous obéissez à un mortel semblable à vous, vous serez bien perdants.»

35. «Comment ose-t-il promettre que vous serez ramenés à la vie, après avoir été morts et réduits en poussière et ossements?»

36. «Chimères, rien que chimères, ce genre de promesse!»

37. «En effet, il n'est que cette vie que nous vivons; quand nous mourrons, nous ne serons point ressuscités.»

38. «Cet homme ne fait que tisser des mensonges qu'il attribue à Allah, nous ne pouvons le croire.»

39. Notre Messenger dit: «Seigneur! Apporte-moi Ton secours, car ils m'ont traité d'imposteur.»

40. Allah dit: «Ils vont le regretter, sous peu.»

فَأَرْسَلْنَا فِيهِمْ رَسُولًا مِنْهُمْ أَنْ أَعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ أَفَلَا تَتَّقُونَ ﴿٣٢﴾

وَقَالَ الْمَلَأُ مِنَ قَوْمِهِ الَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِإِيقَاتِ الْآخِرَةِ أَتُوقِنُ أَنَّكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا مَا هَذَا إِلَّا بَشَرٌ مِثْلُكُمْ يَأْكُلُ مِمَّا تَأْكُلُونَ مِنْهُ وَيَشْرَبُ مِمَّا تَشْرَبُونَ ﴿٣٣﴾

وَلَئِنْ أَطَعْتُمْ بَشَرًا مِثْلَكُمْ إِنَّكُمْ إِذَا لَخَسِرُونَ ﴿٣٤﴾

أَيَعِدُكُمْ أَنَّكُمْ إِذَا مِتُّمْ وَكُنْتُمْ تُرَابًا وَعِظَامًا أَنْتُمْ مُخْرَجُونَ ﴿٣٥﴾

* هَيْهَاتَ هَيْهَاتَ لِمَا تُوعَدُونَ ﴿٣٦﴾

إِنْ هِيَ إِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوتُ وَنَحْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوثِينَ ﴿٣٧﴾

إِنْ هُوَ إِلَّا رَجُلٌ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا وَمَا نَحْنُ لَهُ بِمُؤْمِنِينَ ﴿٣٨﴾

قَالَ رَبِّ انصُرْنِي بِمَا كَذَّبُونِ ﴿٣٩﴾

قَالَ عَمَّا قَلِيلٍ لَيُصْبِحُنَّ نَدِيمِينَ ﴿٤٠﴾

41. C'est ainsi que le Grondement du vrai châtiment les a saisis. Nous les avons réduits en débris. Arrière, peuples injustes!

42. Par la suite, Nous avons créé d'autres générations.

43. A chacune son terme fixé. Elle ne disparaîtra ni avant ni après [ce terme].

44. Puis Nous avons envoyé Nos Messagers successifs. Chaque fois que l'un d'eux est venu prêcher son peuple, il a été traité de menteur. Nous avons fait périr ces peuples, les uns après les autres, en faisant d'eux des sujets de légendes. Arrière les peuples mécréants!

45. Puis Nous avons envoyé Moïse et son frère Aaron, munis de Nos signes miraculeux et d'un pouvoir manifeste,

46. à Pharaon et à son entourage. Mais ceux-ci se sont montrés pleins de morgue et fort orgueilleux.

47. Ils ont dit: «Comment croire deux mortels comme nous, alors que leur peuple nous est asservi?»

48. Ils les ont traités de menteurs et ce fut la cause de leur propre ruine.

49. Pourtant, Nous avons donné à Moïse les Ecritures pour que son

فَأَخَذْتَهُمُ الصَّيْحَةَ بِالْحَقِّ فَجَعَلْنَاهُمْ
عُشَاءً فَبَعْدَ الْقَوْمِ الظَّالِمِينَ ﴿٤١﴾

ثُمَّ أَنشَأْنَا مِنْ بَعْدِهِمْ قُرُونًا
ءَاخَرِينَ ﴿٤٢﴾

مَا تَسْبِقُ مِنْ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسْتَعْجِرُونَ ﴿٤٣﴾

ثُمَّ أَرْسَلْنَا رُسُلَنَا تَتْرًا كُلًّا مَا جَاءَ أُمَّةً رَسُولُهَا
كَذَّبُوهُ فَأَتْبَعْنَا بَعْضَهُمْ بَعْضًا وَجَعَلْنَاهُمْ
أَحَادِيثًا فَبَعْدَ الْقَوْمِ لَّا يُؤْمِنُونَ ﴿٤٤﴾

ثُمَّ أَرْسَلْنَا مُوسَىٰ وَأَخَاهُ هَارُونَ بِآيَاتِنَا وَسُلْطٰنٍ
مُّبِينٍ ﴿٤٥﴾

إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَئِهِ ۚ فَاسْتَكْبَرُوا وَكَانُوا قَوْمًا
عَالِينَ ﴿٤٦﴾

فَقَالُوا الْاٰنُومِنُ لِبَشَرَتَيْنِ مِثْلِنَا وَقَوْمُهُمَا لَنَا
عٰبِدُونَ ﴿٤٧﴾

فَكَذَّبُوهُمَا فَكَانُوا مِنَ الْمُهْلَكِينَ ﴿٤٨﴾

وَلَقَدْءَاٰتَيْنَا مُوسَى الْكِتٰبَ لَعَلَّهُمْ

peuple soit bien guidé.

50. Nous avons fait du fils de Marie et de sa mère un signe pour les hommes. Nous les avons accueillis sur un monticule où ils ont trouvé un refuge paisible et une source qui coule.

51. Ô Messagers! Nourrissez-vous des aliments bien licites, et faites de bonnes œuvres! Je suis au courant de tout ce que vous faites.

52. «Sachez que vos fidèles constituent une seule communauté unie. Je suis votre Maître, craignez-Moi!»

53. Toutefois, leurs adeptes se sont divisés en sectes divergentes, chacune prétendant détenir la vérité.

54. Laisse-les, pour un temps, s'enfoncer dans l'Erreur.

55. S'imaginent-ils qu'en leur accordant des fortunes et des enfants [dans cette vie,]

56. Nous anticipons leur bien-être [dans l'Au-delà]? Ils sont plutôt inconscients.

57. Certes, ceux qui sont préoccupés par la crainte de leur Seigneur,

58. qui croient aux signes de leur Seigneur,

59. qui n'associent aucune divinité

يَهْتَدُونَ ﴿٥١﴾

وَجَعَلْنَا ابْنَ مَرْيَمَ وَأُمَّهُ آيَةً وَآوَيْنَهُمَا إِلَىٰ

رَبْوَةٍ ذَاتِ قَرَارٍ وَمَعِينٍ ﴿٥٢﴾

بَيَاتِهَا الرُّسُلُ كُلُّوَامِنَ الطَّيِّبَاتِ وَأَعْمَلُوا

صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ ﴿٥٣﴾

وَإِنَّ هَذِهِ أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةً وَأَنَا رَبُّكُمْ

فَاتَّقُونِ ﴿٥٤﴾

فَتَقَطَّعُوا أَمْرَهُمْ بَيْنَهُمْ زُبُرًا كُلٌّ حِزْبٍ بِمَا

لَدَيْهِمْ فِرْحُونٌ ﴿٥٥﴾

فَذَرَهُمْ فِي غَمَرَاتِهِمْ حَتَّىٰ حِينٍ ﴿٥٦﴾

أَيَحْسَبُونَ أَنَّمَا نُمِدُّهُم بِهِ مِنْ مَقَالٍ وَبَيْنٍ ﴿٥٧﴾

نُسَارِعُ لَهُمْ فِي الْخَيْرَاتِ بَلْ لَا يَشْعُرُونَ ﴿٥٨﴾

إِنَّ الَّذِينَ هُمْ مِنْ خَشْيَةِ رَبِّهِمْ مُشْفِقُونَ ﴿٥٩﴾

وَالَّذِينَ هُمْ بِآيَاتِ رَبِّهِمْ يُؤْمِنُونَ ﴿٦٠﴾

وَالَّذِينَ هُمْ بِرَبِّهِمْ لَا يُشْرِكُونَ ﴿٦١﴾

à leur Seigneur

60. et qui, en faisant tout acte, sentent leurs cœurs trembler à l'idée du retour à leur Seigneur;

61. ceux-là s'empressent d'acquérir la Félicité et ils en auront bien la primeur.

62. Pourtant, Nous ne chargeons nulle âme au-delà de sa capacité et Nous tenons un livre qui exprime la vérité de chacun; nul ne sera lésé.

63. Seulement, leurs cœurs, à l'égard de ce message, demeurent voilés. En outre, ils se livrent à des agissements indignes,

64. jusqu'au jour où Nous saisissons de Notre châtement les opulents parmi eux. Aussitôt ceux-ci se mettront à hurler.

65. Il leur sera répondu: «Ne criez pas trop fort aujourd'hui, nul ne vous portera secours contre Nous.»

66. «Lorsqu'on vous faisait entendre Nos versets, vous tourniez les talons,

67. infatués de vous-mêmes; vous les déniez lors de vos veillées frivoles.»

68. N'ont-ils pas médité la parole qui leur est adressée? Ou bien ont-ils reçu ce que leurs ancêtres n'ont pas reçu?

وَالَّذِينَ يُؤْتُونَ مَاءً آتًا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ أَنَّهُمْ
إِلَىٰ رَبِّهِمْ يَرْجِعُونَ ﴿٦٠﴾

أُولَٰئِكَ يُسْرِعُونَ فِي الْخَيْرَاتِ وَهُمْ لَهَا
سَابِقُونَ ﴿٦١﴾

وَلَا نَكْفِيكَ نَفْسًا إِلَّا أَوْسَعَهَا وَلَدَيْنَا مَكْتَبٌ
بَيِّنَاتٌ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ ﴿٦٢﴾

بَلْ قُلُوبُهُمْ فِي غَمْرَةٍ مِّنْ هَذَا وَلَهُمْ أَعْمَلٌ
مِّنْ دُونِ ذَلِكَ هُمْ لَهَا عَمِلُونَ ﴿٦٣﴾

حَتَّىٰ إِذَا أَخَذْنَا مُتْرَفِيهِم بِالْعَذَابِ إِذَا هُمْ
يَجْعُرُونَ ﴿٦٤﴾

لَا تَجْعُرُوا الْيَوْمَ إِنَّكُمْ مِنَّا لَا تُنصِرُونَ ﴿٦٥﴾

فَدَكَانَتْ ءَايَاتِي تُتْلَىٰ عَلَيْكُمْ فَكُنْتُمْ عَلَىٰ
أَعْقَابِكُمْ تَنْكِبُونَ ﴿٦٦﴾

مُسْتَكْبِرِينَ بِهِ سَلِيمًا تَهْتَجِرُونَ ﴿٦٧﴾

أَفَلَمْ يَدَّبَّرُوا الْقَوْلَ أَمْ جَاءَهُمْ مَا لَمْ يَأْتِ
ءَابَاءَهُمُ الْأَوَّلِينَ ﴿٦٨﴾

69. N'ont-ils pas connu leur Messenger? S'obstinent-ils à le renier?

70. Prétendent-ils qu'il est possédé par les djinns? En réalité, le Prophète leur a apporté un message de Vérité. Or la plupart d'entre eux n'aiment pas entendre la Vérité.

71. Si la vérité dépendait de leurs desseins capricieux, le ciel, la terre et tous ceux qui les peuplent plongeraient dans le désordre. Seulement, Nous leur transmettons un message de Rappel qui leur est destiné; ils s'en détournent.

72. Pensent-ils que tu leur demanderas une rémunération? Ne savent-ils pas que la rémunération de ton Seigneur est bien meilleure? En vérité, Il est le Meilleur Pourvoyeur en fortunes.

73. En fait, tu les invites à suivre le droit chemin,

74. mais ceux qui ne croient pas à la vie de l'Au-delà s'écartent toujours du bon chemin.

75. Si Nous les avons traités avec miséricorde et avons supprimé le mal dont ils souffraient, ils auraient quand même persisté dans leur arrogance aveugle.

76. De ce fait, Nous avons agi avec rigueur contre eux, mais ils ont refusé de se soumettre à leur Seigneur et de L'implorer;

أَمْ لَمْ يَعْرِفُوا رَسُولَهُمْ فَهُمْ لَهُ مُنْكَرُونَ ﴿٦٩﴾

أَمْ يَقُولُونَ بِهِ جِنَّةٌ بَلْ جَاءَهُم بِالْحَقِّ
وَآكَثَرُهُم بِالْحَقِّ كَارِهُونَ ﴿٧٠﴾

وَلَوْ اتَّبَعَ الْحَقُّ أَهْوَاءَهُمْ لَفَسَدَتِ السَّمَاوَاتُ
وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ بَلْ أَتَيْنَاهُمْ بِذِكْرِهِمْ
فَهُمْ عَنْ ذِكْرِهِمْ مُعْرِضُونَ ﴿٧١﴾

أَمْ تَسْأَلُهُمْ خَرْجًا فَخَرْجُ رِبِّكَ خَيْرٌ وَهُوَ خَيْرُ
الرَّزَاقِينَ ﴿٧٢﴾

وَإِنَّكَ لَتَدْعُوهُمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ ﴿٧٣﴾

وَإِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ عَنِ
الصِّرَاطِ لَنَالِكُونَ ﴿٧٤﴾

* وَلَوْ رَحِمْنَاهُمْ وَكَشَفْنَا مَا بِهِمْ مِنْ ضُرٍّ
لَلْجُوفِ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ ﴿٧٥﴾

وَلَقَدْ أَخَذْنَاهُمْ بِالْعَذَابِ فَمَا اسْتَكَانُوا
لِرَبِّهِمْ وَمَا يَتَضَرَّعُونَ ﴿٧٦﴾

77. [En vain ils L'imploreront] au moment où Nous aurons ouvert devant eux la porte d'un Tourment terrible. Ils s'y trouveront alors désemparés.

78. [Sachez que] c'est Allah qui vous a pourvus de l'ouïe, de la vue et de l'intelligence. Bien dérisoire est votre reconnaissance!

79. C'est Lui qui vous a semés sur terre. C'est à Lui qu'aboutira votre destin.

80. C'est Lui qui fait vivre et mourir, c'est Lui qui crée l'alternance entre le jour et la nuit. Ne seriez-vous donc pas aptes à réfléchir?

81. En fait, les impies répétaient ce que leurs ancêtres disaient:

82. «Serions-nous ressuscités après notre mort, après n'avoir été qu'ossements et poussière?»

83. «Cette promesse nous a été faite comme elle fut faite à nos ancêtres auparavant; fable que tout cela!»

84. Dis-leur: «A qui appartient la terre et tout ce qui s'y trouve, si vous le savez?»

85. Ils répondront: «A Allah!» Dis-leur alors: «Ne seriez-vous pas prêts à en méditer le sens?»

86. Interroge-les: «Qui est le

حَتَّىٰ إِذَا فَتَحْنَا عَلَيْهِم بَابًا ذَا عَذَابٍ شَدِيدٍ
إِذَا هُمْ فِيهِ مُبَسِّئُونَ ﴿٧٧﴾

وَهُوَ الَّذِي أَنْشَأَكُمْ السَّمْعَ وَالْأَبْصَرَ وَالْأَفْئِدَةَ
قَلِيلًا مَّا تَشْكُرُونَ ﴿٧٨﴾

وَهُوَ الَّذِي ذَرَأَكُمْ فِي الْأَرْضِ وَإِلَيْهِ
تُحْشَرُونَ ﴿٧٩﴾

وَهُوَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ وَلَهُ اخْتَلَفُ اللَّيْلِ
وَالنَّهَارِ أَفَلَا تَعْقِلُونَ ﴿٨٠﴾

بَلْ قَالُوا مِثْلَ مَا قَالَ الْأَوَّلُونَ ﴿٨١﴾

قَالُوا إِنْ دَامْتَنَا وَكُنَّا رُءُوبًا وَعَظْمًا إِنَّا
لَمَبْعُوثُونَ ﴿٨٢﴾

لَقَدْ وَعَدْنَا نَحْنُ وَءَابَاؤُنَا هَذَا مِن قَبْلُ
إِنْ هَذَا إِلَّا أَسْطِيرُ الْأَوَّلِينَ ﴿٨٣﴾

قُلْ لِمَنِ الْأَرْضُ وَمَن فِيهَا إِنْ كُنْتُمْ
تَعْلَمُونَ ﴿٨٤﴾

سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلَا تَدْعُرُونَ ﴿٨٥﴾

قُلْ مَنْ رَبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ

Maître Souverain des sept cieux, titulaire du Trône grandiose?»

87. Ils répondront: «[C'est à] Allah», dis-leur alors: «Ne seriez-vous donc pas prêts à Le redouter?»

88. Demande-leur: «A qui appartient le pouvoir absolu sur toute chose? Qui protège, mais contre qui nul ne peut protéger, si vous le savez?»

89. Ils diront: «[C'est à] Allah». Dis-leur alors: «Pour combien de temps demeurerez-vous envoûtés?»

90. C'est que Nous leur apportons un message vrai. Ce sont eux les menteurs.

91. Que non! Allah ne S'est pas donné d'enfant. Il n'est point de dieux avec Lui; sinon chacun des dieux s'emparerait de ce qu'il a créé, et chacun chercherait à dominer l'autre. Qu'Allah soit béni, Exempt de toutes les affabulations!

92. Il connaît le mystère de l'invisible et le monde sensible. Il est bien au-dessus de tous ceux qu'ils Lui ont associés.

93. Implore ton Seigneur [en disant]: «Si jamais Tu me fais voir ce que Tu as promis aux mécréants,

94. Seigneur, fais que je ne sois pas parmi les coupables!.»

95. Certes, Nous avons le pouvoir

الْعَظِيمِ ﴿٨٦﴾

سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلَا تَتَّقُونَ ﴿٨٧﴾

قُلْ مَنْ مِنْ يَدِيهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ ﴿٨٨﴾

سَيَقُولُونَ لِلَّهِ قُلْ فَأَنَّى تُسْحَرُونَ ﴿٨٩﴾

بَلْ آتَيْنَاهُم بِالْحَقِّ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ ﴿٩٠﴾

مَا آتَخَذَ اللَّهُ مِنْ وَلَدٍ وَمَا كَانَ مَعَهُ مِنْ إِلَهٍ إِذْ أَذْهَبَ كُلَّ إِلَهٍ بِمَا خَلَقَ وَلَعَلَّ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُصِفُونَ ﴿٩١﴾

عَلِيمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ ﴿٩٢﴾

قُلْ رَبِّ إِمَّا تُرِيدُنِي مَا يُوعَدُونَ ﴿٩٣﴾

رَبِّ فَلَا تَجْعَلْنِي فِي الْقَوْمِ الظَّالِمِينَ ﴿٩٤﴾

وَإِنَّا عَلَىٰ أَنْ نُرِيكَ مَا نَعِدُهُمْ

de te montrer le châtement qui les attend,

96. mais, [pour les confondre], réponds au mal par le bien. Nous savons mieux [que quiconque] tout ce qu'ils peuvent inventer.

97. Dis: «Seigneur, j'implore Ta protection contre les tentations des démons,

98. protège-moi contre leur hantise!»

99. Lorsque la mort vient à l'un d'eux, il dit: «Seigneur, fais-moi revenir sur terre

100. dans l'espoir d'accomplir les bonnes œuvres que j'ai délaissées dans ma vie.» Oh que non! Ce sont de vains mots que les désespérés prononcent. Une barrière s'érigera devant eux [les séparant du monde d'ici-bas] jusqu'au Jour où tous seront ressuscités.

101. Lorsque la Trompette de la Résurrection sonnera, les liens de parenté ne prévaleront plus entre les hommes, qui ne se poseront plus de questions.

102. Ceux dont les œuvres pèseront lourd, ceux-là seront les bienheureux.

103. Par contre, ceux dont les œuvres seront sans poids, ceux-là seront les perdants; ils seront, pour

لَقَدْ رَوْنٰ ﴿١٥﴾

أَدْفَعِ يَأْتِي هِيَ أَحْسَنُ السَّيِّئَةِ نَحْنُ أَعْلَمُ
بِمَا يَصِفُونَ ﴿١٦﴾

وَقُلْ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ
الشَّيَاطِينِ ﴿١٧﴾

وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ ﴿١٨﴾

حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ
ارْجِعُونِ ﴿١٩﴾

لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا
إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمَنْ وَرَايَهُمْ
بَرَزَخُ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ ﴿٢٠﴾

فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ
وَلَا يَتَسَاءَلُونَ ﴿٢١﴾

فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ، فَأُولَٰئِكَ هُمُ
الْمُفْلِحُونَ ﴿٢٢﴾

وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ، فَأُولَٰئِكَ الَّذِينَ
خَسِرُوا أَنفُسَهُمْ فِي جَهَنَّمَ خَالِدُونَ ﴿٢٣﴾

toujours, les hôtes de la Géhenne,

104. où la flamme leur donnera des claques sur les visages, rendus hideux par le Feu.

105. [Il leur sera dit:] «N'avez-vous pas renié Nos versets que l'on récitait pour vous?»

106. Ils diront: «Seigneur! Notre funeste destin l'a emporté sur nous. Nous étions des égarés.»

107. «Seigneur, fais-nous sortir de ce calvaire! Si jamais nous récidivions, nous serions alors vraiment coupables.»

108. Il leur répondra: «Enfournez-vous dedans! Cessez de Me parler!»

109. «N'oubliez pas qu'un groupe de Mes fidèles serviteurs implorait: Seigneur! Nous avons cru en Toi; accorde-nous Ton pardon et Ta miséricorde! Tu es le Meilleur Pardonneur.»

110. «Ils furent l'objet de votre raillerie, au point de vous faire oublier Mon Rappel. Vous en faisiez votre risée.»

111. «Aujourd'hui, Je les récompense en raison de leur constance. Ce sont eux les vainqueurs.»

112. Il leur sera dit: «Combien d'années êtes-vous restés sous terre?»

تَلْفَحُ وُجُوهَهُمُ النَّارُ وَهُمْ فِيهَا كَالِحُونَ ﴿١٠٤﴾

الَّذِينَ كُنْزْنَا عَلَيْكُمْ فَكُنْتُمْ بِهَا
تُكذِّبُونَ ﴿١٠٥﴾

قَالُوا رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا
ضَالِّينَ ﴿١٠٦﴾

رَبَّنَا أَخْرِجْنَا مِنْهَا فَإِنْ عُدْنَا فَإِنَّا
ظَالِمُونَ ﴿١٠٧﴾

قَالَ اخْسَوْا فِيهَا وَلَا تُكَلِّمُونِ ﴿١٠٨﴾

إِنَّهُ كَانَ فَرِيقٌ مِّنْ عِبَادِي يَقُولُونَ رَبَّنَا آمَنَّا
فَاغْفِرْ لَنَا وَأَرْحَمْنَا وَأَنْتَ خَيْرُ
الرَّاحِمِينَ ﴿١٠٩﴾

فَاتَّخَذُوا هُومَهُمْ سِحْرِيًّا حَتَّىٰ أَنْسَوْكُمْ ذِكْرِي
وَكَنتُمْ مِنْهُمْ تَضْحَكُونَ ﴿١١٠﴾

إِنِّي جَزَيْتُهُمُ الْيَوْمَ بِمَا صَبَرُوا أَنَّهُمْ هُمُ
الْفَائِزُونَ ﴿١١١﴾

قَالَ كَمْ لَيْسْتُمْ فِي الْأَرْضِ عَدَدَ سِنِينَ ﴿١١٢﴾

113. «Un jour ou une partie de jour (répondront-ils). Interroge plutôt ceux qui tiennent le compte!»

114. Il leur sera dit: «Vous n'êtes restés que très peu de temps, si vous aviez pu le savoir.»

115. «Avez-vous imaginé que Nous vous avons créés sans raison, et que vous ne seriez pas ramenés à Nous?»

116. Toute suprématie est à Allah, le Souverain, le Vrai. Il n'est de dieu que Lui, Titulaire du Trône sublime.

117. Quiconque invoquera avec Allah toute autre divinité dépourvue de toute raison d'être, aura des comptes à rendre à son Seigneur. Car il n'y a point de salut pour les mécréants.

118. Dis: «Seigneur! Accorde Ton pardon et Ta miséricorde! Tu es le Plus Clément.»

قَالُوا لَيْسَ يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ فَسَلِ الْعَادِينَ ﴿١١٣﴾

قَالَ إِن لَّيْسَ لَكُمْ إِلَّا قَلِيلًا لَّوْ أَنْتُمْ كُنْتُمْ تَعْلَمُونَ ﴿١١٤﴾

أَفَحَسِبْتُمْ أَنْ مَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنْتُمْ إِلَيْنَا لَأَنْتَرْجِعُونَ ﴿١١٥﴾

فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ لَا إِلَهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْكَرِيمِ ﴿١١٦﴾

وَمَنْ يَدْعُ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِنْدَ رَبِّهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ ﴿١١٧﴾

وَقُلْ رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ ﴿١١٨﴾

